[10th March 1955

THE HON. SRI M. A. MANICKAVELU :—" All these things will be taken into consideration under the wider scheme of reorganization of the land revenue system."

SRI C. H. KANARAN :—" The holders of the posts of adhikaris and menons, especially the posts of adhikaris, come from feudal families and from high castes. Therefore feudal and communal oppression on Harijans is there. Will the Government reserve for Harijans at least a certain percentage of the posts of menons and adhikaris, as the Government are reserving for Harijans in other departments of Government? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" The Government are anxious to get rid of caste system. But the hon. Member suggests the perpetuation of caste system."

SRI S. THINAKARASAMI THEVAR :—" Is it a fact that there are very many Harijan village officers below the rank of village headmen? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" Yes, Sir, they are called village menials and, I think, cent per cent of them are Harijans."

SRI K. PARTHASARATHY :—" Has the attention of the Government been drawn to the observations of the Subramanyam Committee that the institution of hereditary village officers may be repugnant to our Constitution? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" As I have already said the whole question is being considered."

SRI V. BALAKRISHNAN :—" Does the equality of sex in appointments extend to village officers also and if so, has any woman been appointed as village officer? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" I am glad to know the opinion of the sex expert."

SRI T. C. NARAYANAN NAMBIAR :—" I am grateful to the Hon. Minister that the question of abolishing the hereditary system is under the consideration of the Government. May I know from him that when new appointments of karnams, peons and munsifs are made, the Government will see that qualified persons from Harijan and Backward communities are appointed for such posts? "

THE HON. SRI M. A. MANICKAVELU :—" When qualified Harijans are available their claims are always considered."

Advisory Board under Minimum Wages Act

* 1230 *Q.*—SRI N. K. PALANISAMY : Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) whether the Madras Government have constituted an Advisory Board under section 7 of the Minimum Wages Act, 1948 : and

(*b*) if so, the functions and powers of the Board?

10th March 1955]

THE HON. SRI M. BHAKTAVATSALAM :—" (a) Yes, Sir.

" (b) The Advisory Board co-ordinates the work of committees, sub-committees, advisory committees, and advisory sub-committees appointed under sections 5 and 6 of the Minimum Wages Act and advises the Government generally in the matter of fixing and revising minimum rates of wages."

SRI N. K. PALANISAMY :—" இந்த கமிட்டி இந்தெந்த தொழிலுக்கு இவ்வளவு குறைந்தபட்ச ஊதியம் என்று நிர்ணயம் செய்திருந்தும் கூட, சில தொழிலாளர்கள், குறிப்பாக **P.W.D.** கண்டிராக்டர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்கள் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்தும்கூட அதற்குத் தக்க ஊதியம் பெறுவதில்லை. இப்படி கமிட்டி செய்த சிபாரிசுகளை அமுலாக்காமல் இருந்தால் அவைகளை உடனடியாக அமுல் செய்யவேண்டுமென்று சர்க்கார் உத்திரவு இடுமா ? "

THE HON. SRI M. BHAKTAVATSALAM :—" 13 தொழில்களுக்கு ' Minimum wages scale '-ல் கூலி நிர்ணயிக்கப்படவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கமிட்டியின் சிபார்சுகளை அரசாங்கம் பரிசீலனை செய்யும். அதற்கப்புறம் வரும் ஆட்சேபனைகளையெல்லாம் கூட பரிசீலனை செய்து அரசாங்கம் முடிவு செய்ய இருக்கிறது. அரசாங்கம் முடிவு செய்தால் அது அமுலுக்கு வரும்."

SRI S. C. C. ANTHONY PILLAI :—" Have these Boards been instructed to fix wages on the basis of cost of a subsistence standard of living arrived at and recommended by the Nutrition Experts? "

THE HON. SRI M. BHAKTAVATSALAM :—" This Board is expected to consider all aspects of the question and fix up wages with reference to the various provisions of the Minimum Wages Act."

SRI S. RAMALINGAM :—" இந்த கமிட்டி பல **sub-committee**-கள் இன்னும் இதர கமிட்டிகளில் சிபார்சுகளை பரிசீலனை செய்து முடிவுக்கு வரப்படும் என சொல்லப்பட்டது. அப்படி என்னென்ன கமிட்டிகள் இம்மாகாணத்தில் வேலை செய்துகொண்டிருக்கின்றன ? "

THE HON. SRI M. BHAKTAVATSALAM :—" இதற்கு **Notice** வேண்டும்."

Schools for defective children

* **1231** *Q.*—SRI K. V. RAMASWAMY : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(a) the number of schools in the State at present for the blind, deaf and dumb respectively; and

(b) the number of such students in these schools?

THE HON. SRI C. SUBRAMANIAM :—

" (a) Schools for the Deaf—2.
Schools for the Deaf and Dumb—3.
Schools for the Deaf and Blind—1.
Schools for the Blind—5.

" (b) 959, Sir."